

உடனடி வெளியீட்டுக்காக

## ப்ராம்ப்ட்டன் நகரமானது மீண்டும் தன்னை பாதுகாப்பாக திறந்துவிடுவதில் 2 ஆம் நிலைக்கு நகர்கிறது

ப்ராம்ப்ட்டன் , ON (ஜூன் 24, 2020) – இன்றைய தினம், ப்ராம்ப்ட்டன் நகரமானது தன்னை மீட்டுக்கொள்வதற்கான 2 ஆம் நிலைக்குள் நுழைகிறது; பிரதேச வாரியாக மறுதிறப்பு செய்வதில் 2 ஆம் நிலைக்கு நகர்வதற்காக, ரீஜன் ஆஃப் பீல் அமைப்புக்கு, ஒன்ட்டேரியோ அரசாங்கம் அனுமதியளித்ததன் பேரில் இது நிகழ்கிறது.

2 ஆம் நிலையின் ஒரு அங்கமாக, நகர நிர்வாகம் பின் வரும் சேவைகள், கட்டிட வசதிகள் மற்றும் உபயோகிப்பதற்கான வசதிகளை பாதுகாப்புடன் மறுதிறப்பு செய்யும்:

### கோடைக்கால முகாம்கள்

4 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜூலை 13 முதல் செப்டம்பர் 4 வரை திருத்தியமைக்கப்பட்ட கோடைக்கால முகாம்களை ப்ராம்ப்ட்டன் நகரம் வழங்குகிறது. இதற்கான பதிவு ஜூன் 29 ஆம் தேதியன்று ஆன்லைனிலும் எண் 311 மூலமாகவும் செய்யப்படுகிறது. பங்கேற்பாளர்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, நிகழ்ச்சி நிரலாக்கமானது, தனியொருவருக்கென ஆக்கப்பட்ட உள்ளரங்க மற்றும் திறந்தவெளி செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். கீழ்க்கண்டவை உள்ளிட்ட கூடுதல் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் இதில் அடங்கும்:

- முகாமின் ஒரு குழுவிற்கு அதிகபட்சம் எட்டு பங்கேற்பாளர்கள் மற்றும் இரண்டு பயிற்றுநர்கள்
- முகாம் தலைவர்கள் அணிகின்ற தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்
- கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்தல் மற்றும் கிருமிநாசினி தெளித்தலை அதிகரித்தல்

### ஸ்ப்ளாஷ் பேட்கள் (Splash Pads) மற்றும் புரொஃபெஸ்ஸர்'ஸ் லேக் (Professor's Lake)

ப்ராம்ப்ட்டன் நகரம் முழுவதுமாக ஸ்ப்ளாஷ் பேட்கள் ஜூன் 27 ஆம் தேதி சனிக்கிழமை திறக்கப்படும்.

ஜூலை மாத மத்தியில் புரொஃபெஸ்ஸர்'ஸ் லேக் –ஐ திறக்கலாம் என நகர நிர்வாகம் எதிர்பார்க்கிறது; மற்றும் முன்பதிவு மூலம் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லலாம்.

### அரங்கங்கள்: ஃபிகர் ஸ்கேட்டிங் / ஹாக்கி பயிற்சி

ஜூன் மாதம் 29 ஆம் தேதி முதல், அரங்கங்கள் பயிற்சிக்கு மட்டுமே திறக்கப்படும். இந்த சமயத்தில் போகிற போக்கில் நேரடியாக வருவது ஏற்றுக்கொள்ளப்படாது மற்றும் 905-874-BOOK இல் நகர

ஊழியர்கள் மூலமாக முன்பதிவு செய்யப்படும். வாடகை முன்பதிவு ஜூன் 25 ஆம் தேதி தொடங்கும். பயிற்றுவிப்பாளர்கள் உட்பட அதிகபட்சம் 10 பங்கேற்பாளர்களுக்கும் மிகாமல் இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும். இந்த சமயத்தில் உடைகள் மாற்றுவதற்கான அறைகள் திறக்கப்பட மாட்டாது.

### **விளையாட்டு களங்கள், தடகளம் & மைதானம், கூடைப்பந்து மைதானங்கள்**

ஜூன் 26 ஆம் தேதி முதல், திறந்தவெளி கூடைப்பந்து மைதானங்கள் பொதுப் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

ஜூலை 3 ஆம் தேதி, திறந்தவெளி விளையாட்டு மைதானங்கள் மற்றும் பேட்டிங் செய்வதற்கான மறைப்பிடங்கள் பயிற்சிக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். இந்த சமயத்தில் போகிறபோக்கில் நேரடியாக வருவது ஏற்றுக்கொள்ளப்படாது மற்றும் 905-874-BOOK இல் நகர ஊழியர்கள் மூலமாக முன்பதிவு செய்யப்படும். உடைகள் மாற்றுவதற்கான அறைகள் திறக்கப்பட மாட்டாது. ஒரு களத்திற்குள் பயிற்றுவிப்பாளர்கள் உட்பட அதிகபட்சம் 10 பங்கேற்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

### **ப்ராம்ப்ட்டனில் உள்முற்றம் வசதி**

இன்று முதல், உணவகங்களின் உள் முற்றம் விரிவாக்கங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ப்ராம்ப்ட்டனில் உள்ள உணவகங்கள் மற்றும் பார்கள் தங்கள் வெளிப்புற இருக்கை வசதியை விரிவுபடுத்த அனுமதிக்கப்படுகின்றனர்; இதில் நடைபாதைகளின் ஓரம் மற்றும் தனியார் பார்க்கிங் பகுதிகளை ஒட்டிய தங்கள் உள் முற்றம் ஆகியவை அடங்கும். வணிகங்களுக்கான கூடுதல் தகவல்கள் நகரத்தின் [Patio Brampton page](#) பக்கத்தில் கிடைக்கின்றன.

### **ப்ராம்ப்ட்டன் நூலகம்**

ப்ராம்ப்ட்டன் நூலகமானது, அதன் கிளைகள் இருக்கும் இடங்களை மீண்டும் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் உடல்நீதியான தொடுதல் இல்லாத, ஜன்னல் பக்கவாட்டில் இருந்து எடுத்துக்கொள்ளக்கூடிய சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, இது நகரத்தை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தின் இரண்டாம் நிலையில், ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் மற்றும் பீல் பொது சுகாதார அமைப்புடன் கலந்தாலோசித்துசெய்யப்படுகிறது. விவரங்கள் [www.bramptonlibrary.ca](http://www.bramptonlibrary.ca) மற்றும் பிராம்ப்ட்டன் நூலகத்தின் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் [@bramptonlibrary](#) ஐ பின்பற்றுவதன் மூலம் கிடைக்கின்றன.

### **லின்குகள்**

- [கேளிக்கை 2 ஆம் நிலைக்கான நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகள் மீண்டும் தொடர்தல் \(Recreation Stage 2 Programs and Services Resuming\)](#)

- [நகரத்தை மீண்டும் திறப்பது மற்றும் மூடப்பட்ட விஷயங்கள் பற்றிய முழு பட்டியல் \(Full list of City reopening and closures\)](#)
- [ப்ராம்ப்ட்டன் நகரத்தை மீண்டும் திறத்தல் மற்றும் மீட்சி பெறுதல் \(City of Brampton Reopening and Recovery\)](#)
- [ப்ராம்ப்ட்டன் நகரத்தில் கோவிட்-19 தொற்று பரவல் பற்றிய புதிய தகவல்கள் \(City of Brampton COVID-19 Updates\)](#)

### அறிஞர் கூற்றுக்கள்

“மாகாண அரசானது, மீண்டும் திறக்கும் கட்டமைப்பில் எடுத்த சிந்தனைமிக்க, பிராந்திய அணுகுமுறை பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவசரநிலையை அறிவித்து மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்றைக்கு முதலாவதாக ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறோம்; இது பீல் பொது சுகாதார அமைப்பின் ஆலோசனையைப் பின்பற்றுவதில் எங்கள் சமூகம் கொண்டிருக்கின்ற உறுதிப்பாட்டின் விளைவாக மாறுகின்ற ஒரு தருணமாகும். நமது குடியிருப்புவாசிகளும் வணிகர்கள் பலரும் பரவசமாக இருப்பதை நான் அறிவேன்; இந்த வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சிறந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“குடியிருப்புவாசிகள் மற்றும் உள்ளூர் பங்களிப்பாளர்களுடன் பல வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடல் மற்றும் ஈடுபாட்டைத் தொடர்ந்து, மாகாண அரசின் அறிவிப்புக்கு இணங்க, அதன் பல வசதி அமைப்புக் கட்டிடங்களை பாதுகாப்புடன் மீண்டும் திறக்கவும், சேவைகளை மீண்டும் தொடங்கவும் நகரம் தயாராகியுள்ளது. கோவிட்-19 தொற்று பரவலைக் குறைப்பதற்கும் நமது நகரத்தின் முழுமையான மீட்புக்கும் நமது சமூகத்தினர் தொடர்ச்சியான ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4, தலைமைப் பொறுப்பு, மேயரின் மறுதிறப்பு மற்றும் மீட்சி பெறுதலுக்கான பணிக்குழு

“நகர நிர்வாகமானது, நமது வசதி அமைப்புக் கட்டிடங்கள் மற்றும் அவற்றிலிருக்கும் பயன்பாட்டு வசதிகளை மீண்டும் திறப்பதில், பீல் பொது சுகாதார அமைப்பின் உடல்நல மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணக்கமாக இருக்க அவர்களுடன் நெருக்கமாக செயல்படுகிறது. எங்கள் ஊழியர்கள், குடியிருப்புவாசிகள் மற்றும் வருகையாளர்களின் உடல் ஆரோக்கியமே முன்னுரிமை கொண்ட விஷயமாக உள்ளது; மேலும் நமது நகர அமைப்பின் பகுதிகளை

மறுதிறப்பு செய்யத் தொடங்கும்போது மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் நகரம் முழுவதும் இருக்கும்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)